

**1. நிதிக்கூற்றுக்கள்**

**1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்**

கலிகழுவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172(1) உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கலிகழுவ பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

**1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை**

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு நான் பெற்றுக் கொண்டுள்ள கணக்காய்வு சான்றுகள் போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

**1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்**

இந்த நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடும் செயற்பாடுகள் தொடர்பாக பரிட்சிக்கும் பொறுப்பு, தொடர்புடைய தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம், பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

**1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)**

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை

அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல். வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

### 1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் விடயங்கள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(னை) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(னை) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

### 1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

#### 1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                        | சபையின் கருத்துரை                                                                        | பரிந்துரை                                                      |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------|
| (அ) மீளாய்வாண்டில் நிர்மாணம் பூர்த்தி செய்யப்பட்ட 07 வேலைகளின் பெறுமதிகள் மூலதனமாக்கப்பட்டு இருக்காததல் நடைமுறையல்லா சொத்துக்கள் மற்றும் மூலதன ஈடுபடுத்தலிற்கு வருமானத்திலிருந்து பங்களிக்கும் கணக்கு ரூபா 8,943,936 இனால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது. | இந்த பெறுமதியை கணக்குகளிற்கு உட்படுத்தி குறித்த செம்மையாக்கலை செய்வதென.                  | மூலதன செலவுகளை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.                 |
| (ஆ) மீளாய்வாண்டு இறுதியில் நிலவி மருந்து இருப்பு ரூபா 203,478 தொகை கணக்கீடு செய்யப்படாததால் நடைமுறை சொத்து மற்றும் செயற்பாட்டு மிகை சமமான பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.                                                                      | ஆண்டிறுதியில் ஆயர்வேத மருந்தகத்தில் உள்ள இருப்பை மீண்டும் கணக்கீடு செய்யவில்லையென.       | இறுதி இருப்பு மீதியை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.           |
| (இ) மீளாய்வாண்டு இறுதியில் விசாரிக்கப்பட்டு வரும் 07 வழக்குகள் தொடர்பான தகவல்கள் நிதிக்கூற்றுக்களில் குறிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கவில்லை.                                                                                                            | எதிர்காலத்தில் நிதிக்கூற்றுக்களில் குறிப்புக்கள் மூலம் வெளிப்படுத்த நடவடிக்கை எடுப்பதென. | எதிர்பாராத பொறுப்புக்களை குறிப்பு மூலம் வெளிப்படுத்த வேண்டும். |

### 1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுடன் இணங்காமைகள்

| சட்டங்கள், விதிகள், இணங்காமைகள் பிரமாணங்களுடனான தொடர்பு                                                                                                                                            | சபையின் கருத்துரை                               | பரிந்துரை |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------|-----------|
| (அ) 2020 ஒக்டோபர் 02 திகதிய இலக்கம் 05/2020 கொண்ட சொத்துக்கள் பயன்படுத்த நிலையில் காணப்படும் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை முடியாத 2025 மார்ச் 10 திகதி பராதீன குழுவினால் பராதீனம் செய்ய பராதீனம் | சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும். |           |

முகாமைத்துவ  
சுற்றறிக்கை

செய்ய  
எடுத்திருக்கவில்லை.

நடவடிக்கை

அங்கீகாரம்  
வழங்கியுள்ளதென.

|                                                                                                                                         |                                                                                                                                                                                                                                                                                                                            |                                                                                                                                                                                       |                                                                                                                   |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------|
| (ஆ) உள்வாராட்சி<br>மறுசீரமைப்பு<br>சுற்றறிக்கை<br>வழிகாட்டிக்<br>கோவையின்<br>இலக்கம் 02/2010<br>கொண்ட<br>சுற்றறிக்கையின்<br>(ஒணை) பந்தி | 05 ஆண்டுகளிற்கு ஒரு முறை<br>வீதவரி ஆதன மதிப்பீட்டை<br>மீள்திருத்தம் செய்ய வேண்டிய<br>போதும், 2007 ஆண்டின் பின்னர்<br>மீண்டும் மதிப்பீடு செய்வது<br>2019 ஆண்டு வரை தாமதமாகி<br>இருந்தது. அவ்வாறே<br>மீளாய்வாண்டு இறுதி வரை<br>2019 ஆண்டில் மேற்கொண்ட<br>மதிப்பீட்டின் மீது வீதவரி<br>அறவிட நடவடிக்கை<br>எடுத்திருக்கவில்லை. | இறுதியாக மதிப்பீடு<br>செய்யப்பட்டது 2019<br>ஆண்டிலாகும். 2026<br>ஆண்டில் அந்த<br>புதிய மதிப்பீட்டை<br>நடைமுறைப்படுத்து<br>வது தொடர்பான<br>ஆவண வேலைகள்<br>மேற்கொள்ளப்பட்டு<br>வருவதென. | 05 ஆண்டுகளிற்கு ஒரு<br>முறை வீதவரி<br>ஆதனங்களை<br>மீள்மதிப்பீடு செய்து<br>அதன் பிரகாரம் வீதவரி<br>அறவிட வேண்டும். |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------|

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசெம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 33,079,373 ஆனதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 25,159,352 ஆனது.

### 2.2 வருமான நிர்வாகம்

#### 2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடநஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

| வருமான<br>மூலங்கள்            | 2024                        |                       |                      |                                          | 2023                           |                       |                      |                                          |
|-------------------------------|-----------------------------|-----------------------|----------------------|------------------------------------------|--------------------------------|-----------------------|----------------------|------------------------------------------|
|                               | மதிப்பிடப் பட்ட<br>வருமானம் | பில்லிட்ட<br>வருமானம் | சேகரித்த<br>வருமானம் | திசெம்பர் 31<br>திகதி<br>மொத்த<br>நிலுவை | மதிப்பிடப்<br>பட்ட<br>வருமானம் | பில்லிட்ட<br>வருமானம் | சேகரித்த<br>வருமானம் | திசெம்பர்<br>31 திகதி<br>மொத்த<br>நிலுவை |
|                               | ரூபா                        | ரூபா                  | ரூபா                 | ரூபா                                     | ரூபா                           | ரூபா                  | ரூபா                 | ரூபா                                     |
| வீதவரி<br>மற்றும் வர<br>வாடகை | 2,763,886                   | 2,717,518             | 2,656,006            | 774,963                                  | 2,404,625                      | 2,687,872             | 2,324,249            | 363,623                                  |
| அனுமதிப்பத்<br>திர கட்டணம்    | 3,893,160                   | 3,065,301             | 2,776,216            | 304,660                                  | 6,816,990                      | 3,163,894             | 2,787,649            | 376,245                                  |
| ஏனைய<br>வருமானம்              | 1,355,000                   | 1,636,920             | 1,636,920            | -                                        | 1,337,000                      | 1,550,679             | 1,534,479            | 16,200                                   |
|                               | 4,791,000                   | 6,666,082             | 6,666,082            | -                                        | 7,889,000                      | 11,116,858            | 11,116,858           | -                                        |
| <b>கூட்டுத்<br/>தொகை</b>      | <b>12,803,046</b>           | <b>14,085,821</b>     | <b>13,735,224</b>    | <b>1,079,623</b>                         | <b>18,447,615</b>              | <b>18,519,303</b>     | <b>17,763,235</b>    | <b>756,068</b>                           |

#### 2.2.2. வருமான சேகரிப்பின் செயலாற்றுகை

சபையின் வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே தரப்படுகின்றன.

**கணக்காய்வு அவதானிப்பு****சபையின் கருத்துரை****பரிந்துரை**

(அ) மீளாய்வாண்டு இறுதியில் அறவிட வேண்டிய வீதவரி மீதி ரூபா 444,409 ஆனதுடன், அந்த மீதியினுள் 03 ஆண்டுகளை விஞ்சிய காலமாக நிலவிவரும் ரூபா 87,326 ஆன மீதியொன்றானது.

நிலுவை மீதிகளை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதென.

நிலுவை வருமானத்தை அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) மீளாய்வாண்டு இறுதியில் கடையறை வாடகை நிலுவை மீதி ரூபா 528,146 ஆனதுடன், அந்த மீதியினுள் 05 ஆண்டுகளை விஞ்சிய நிலுவை வாடகை ரூபா 525,146 ஆனது.

05 ஆண்டுகளை விஞ்சிய நிலுவை தொகையை அறவிட சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதென.

நிலுவை வாடகையை அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 சட்டத்தினால் விதிக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ளல்

பிரதேச சபை அதிகார சட்டத்தின் 03 பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பொதுப் பாதைகள் தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தலும் கட்டுப்படுத்தலும், பொது மக்களின் நல்வாழ்வு, வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியதாக இருந்த பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு

**கணக்காய்வு அவதானிப்பு****சபையின் கருத்துரை****பரிந்துரை**

வருடாந்த செயல் நடவடிக்கை திட்டத்தில் உள்ளடங்கியிருந்த மதிப்பீட்டுப் பெறுமதி ரூபா 7,450,000 ஆன 28 செயற்பாடுகள் மீளாய்வாண்டினுள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

செயல் நடவடிக்கை திட்டத்தில் உள்ளடங்கிய செயற் திட்டங்களிற்கு இடையே பெறும்பாலானவை கந்துகர தசகய, கிராமிய பாதைகள் அமைச்சு ஆகிய கூறுகளின் ஊடாக இடம்பெற்றுள்ளதால் திட்டமிட்ட நிதி அளவு செலவிடப்படவில்லையென.

வருடாந்த செயல் நடவடிக்கை திட்டத்தின் நோக்கத்தை அடைந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#### 3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

**கணக்காய்வு அவதானிப்பு****சபையின் கருத்துரை****பரிந்துரை**

(அ) 2022 ஆண்டில் இடம்பெற்ற செயலாற்றுகை போட்டிகளில் கிடைத்த வெற்றிக்காக, மீளாய்வாண்டில் கிடைத்திருந்த பரிசுத் தொகை ரூபா 250,000 மற்றும் 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் கிடைத்திருந்த ரூபா 42,485 ஆன 06 கலப்பு வைப்புக்கள் 2025 ஏப்ரல் வரை வைப்புக் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கிடைத்த பரிசுத் தொகையை ஆக்கபூர்வ செயற்பாடுகளிற்கு பயன்படுத்துவதாக மற்றும் கலப்பு வைப்புக்களை தீர்க்க நடவடிக்கை எடுப்பதென.

தொடர்புடைய வைப்பு மீதியை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) நிலையான வைப்பு பதிவேட்டில் உள்ளடங்கும் பெறுமதி குறிப்பிடப்படாத 17 காணிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்து கணக்கீடு செய்திருக்கவில்லை.

நியமிக்கப்பட்ட குழுவின் ஊடாக மதிப்பீட்டை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதென.

காணிப் பெறுமதியை மதிப்பீடு செய்து கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

### 3.3 விளைவற்ற சொத்துக்கள்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                         | சபையின் கருத்துரை                                                                                                 | பரிந்துரை                                     |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------|
| (அ) 2016 ஆண்டில் அன்பளிப்பாக கிடைத்த ரூபா 2,000,000 பெறுமதியான கம்பெக்டர் டேலர் கிடைத்த திகதி முதல் விளைவற்று காணப்பட்டது.    | கம்பெக்டர் டேலரை சாதாரண டேலரொன்றாக மாற்றி பயன்படுத்த உள்ளூராட்சி ஆணையாளரிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதென. | சொத்துக்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும். |
| (ஆ) 2019 ஏப்ரல் மாதம் சபைக்கு ஒப்படைத்திருந்த 2.0673 ஹெக்டயார் ஆன காணியொன்று மீளாய்வாண்டு இறுதிவரை பயன்படுத்தாது காணப்பட்டது. | வருமானம் பெற்றுக் கொள்ளக் கூடியவகையில் பயிர் செய்ய எதிர்பார்ப்பதென.                                               | சொத்துக்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும். |

### 3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | சபையின் கருத்துரை                                                                       | பரிந்துரை                                                            |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------|
| (அ) சுடலை, சபை அலுவலகம், வாராந்த சந்தை மற்றும் ஹெல் பொஜ்ஹெல் அமைந்துள்ள 01 ஏக்கர் 01 ரூட் 9.73 பர்சஸ் ஆன காணித் துண்டு மற்றும் அளவு 04 ரூட் 21 பர்சஸ் அளவான சபைக்கு சொந்தமான இன்னும் 03 காணித் துண்டுகளின் உரிமையை சுவீகரித்திருக்கவில்லை.                                                                                                                                                                                                                               | பயன்படுத்தப்பட்டுவரும் காணிகளின் உரிமையை சுவீகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதென. | குறித்த ஆதனத்தை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.                |
| (ஆ) காணி ஏலவிற்பனை மற்றும் பிரிப்பு உறுதியின் மூலம் பொது செயற்பாடுகளிற்காக கிடைத்திருந்த ரூபா 2,300,000 பெறுமதியான 01 ஏக்கர் 08 பர்சஸ் ஆன 04 காணித் துண்டுகள் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஒப்படைக்கப்பட்ட 2.0673 ஹெக்டயாரான காணித் துண்டை வேலி அடைத்து பாதுகாப்பை உறுதி செய்திருக்கவில்லை. மேலும் பாதைக்காக ஒப்படைக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் ரூபா 7,856,775 பெறுமதியான மொத்தம் 01 ஏக்கர் 23.85 பர்சஸ் ஆன 02 துண்டுகளை சரியாக இனங்கண்டிருக்கவில்லை. | களப் பரிசோதனை மேற்கொண்டு முடிவடைந்துள்ளதென.                                             | சபை ஆதனங்களை இனங்கண்டு பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். |

### 3.5 ஒப்பந்த நிர்வகம்

#### கணக்காய்வு அவதானிப்பு

2021 செப்டம்பர் 29 திகதிய இலக்கம் 01/2021 கொண்ட அரசு நித சுற்றறிக்கையின் 2.4 உப பிரிவிற்கு முரணாக 03 அரசு அமைப்புகளிற்கு கூட்டுப் பெறுமதி ரூபா 4,375,000 ஆன 04 இற்கும் 06 இற்கும் இடையிலான ஒப்பந்த எண்ணிக்கைகள் வழங்கப்பட்டிருந்தன.

#### சபையின் கருத்துரை

செயற் திட்டங்களை நிறைவு செய்யும் தேவைப்பாட்டின் காரணமாக கிராம அபிவிருத்தி சங்கங்களிற்கு 03 செயற்திட்டங்களை விட வழங்க நேர்ந்ததுடன், எதிர்காலத்தில் அவ்வாறு இடம்பெறாதிருக்க பொறுப்பேற்பதென.

#### பரிந்துரை

சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.